

அறிமுகம்:

1 கொரிந்தியர்

குழப்பத்திலிருந்து சபைக்கு இந்த கொரிந்தியர் முதல் நிருபம் எழுதப்பட்டது. கொரிந்து பட்டணத்திலிருந்து உள்ளூர் சபை பிரிவினைகளாலும் ஒழுக்கக் குறைவுகளாலும் பாதிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த அங்கத்தினர்கள் விவாகம், விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளை புசித்தல் மற்றும் ஆவிக்குரிய வரங்கள் ஆகியவை குறித்த கேள்விகளுக்குப் பதில் கண்டறிய அக்கரையுள்ளவர்களாயிருந்தனர். மேலும் அவர்கள் உயிர்த்தெழுதலைக் குறித்த கள்ள உபதேசத்தினால் அமைதி குலைந்து காணப்பட்டனர். இருந்தபோதிலும் பவுல் அவர்களை “கொரிந்து பட்டணத்திலுள்ள தேவனுடைய சபைக்கு” என்றழைத்து எழுதுகிறார். பிரச்சனைக்குரிய அங்கத்தினர்கள் அவர்களுக்குள் இருந்த போதிலும், அவர்கள் கிறிஸ்துவின் சபையாரே. அவர்களின் பிரச்சனைகளுக்கு தேவன் கொடுத்த தீர்விலிருந்து இன்றைய உள்ளூர் சபைகளை குழப்பிக் கொண்டிருக்கும் பிரச்சனைகளை கையாள கிறிஸ்தவர்கள் கற்றுக் கொள்ளக் கூடும்.

சபைக்கு அறிவுறுத்தப்படும் தேவனுடைய போதனைகளைப் புரிந்து கொள்ள ஒருவர் முதலில் அந்தப் புத்தகத்தின் பின்னணியைப் புரிந்து கொள்வது அவசியம்.

ஆசிரியர்

இந்தப் புத்தகத்தை பவுல் எழுதினதாகக் கருதப்படுகிறது. உண்மையில் தங்களை வேத நிபுணர்களாக கருதிக் கொண்டிருக்கும் மார்க்க சுதந்தரவாளிகள்¹ முதல் ஏறத்தாழ உலகளவில் பவுல் எழுதியதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள (ரோமர், கலாத்தியர் உட்பட்ட) நான்கு புத்தகங்களில் ஒன்று மற்றும் இரண்டு கொரிந்தியர் புத்தகங்களும் அடக்கம்.

பவுல் தன்னை “தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலன்” என்று அடையாளப்படுத்துகிறார். நடபடிகள் 9:1-19ல் பவுலின் அழைப்பு முதன் முறையாக விவரிக்கப்படுகிறது, “பவுலும் அடிக்கடி புதிய ஏற்பாட்டில் சுட்டிக்காட்டுகிறார்.”² அவர் தன்னை அடிக்கடி அப்போஸ்தலன் (அப்போஸ்தலர்)³ - (கட்டளை கொடுத்து) “அனுப் பப்பட்டவன்⁴ என்னும் பொருள்படும் வார்த்தையை பேசியிருக்கிறார்.” குறிப்பாக பவுல் புறஜாதிகளுக்கு⁵ அப்போஸ்தலன். 2 கொரிந்தியரில் இயேசு கிறிஸ்துவினால் அழைக்கப்பட்ட ஆதி (பிரதான) பன்னிரண்டு அப்போஸ்தலர்களுக்கு தான் சமமானவர் என்று குறிப்பிடுகிறார்.⁶

மற்ற சபைகளுக்கு சொன்னது போல் உடன் ஊழியர்களையும் சேர்த்துக் கொண்டு வாழ்த்துச் சொல்வது போலவே, நிருபத்தின் முகவுரையில் சொஸ்தெனேயையும் சேர்த்துக் கொள்கிறார். இந்த சொஸ்தெனே, நடபடிகள் 18:17ல் குறிப்பிடப்பட்டுள்ள நபராக இருக்கலாம். தனது நிருபத்தில் குறிப்பிடும் இந்த நபர்கள் உடன் ஆசிரியர்கள் என்ற ரீதியில் எழுதவில்லை: மாறாக,

தனது சிந்தனைகளில் பங்கு கொண்டு தான் எழுதும் செய்திகளை ஆதரிக்கும் நபர்களாகக் குறிப்பிடுகிறார்:

நிருபத்தைப் பெற்றவர்கள்

அத்தேனே பட்டணத்திலிருந்து மேற்கே ஐம்பதாவது மைலில் இருந்த கொரிந்து பட்டணத்து சபைக்கு இந்த நிருபம் எழுதப்பட்டது.

கொரிந்து பட்டணம்

கொரிந்து ரோம சாம்ராஜ்யத்திலிருந்த அகாயா நாட்டுத் தலைநகர். “இந்த பட்டணம் தென் பகுதியின் முக்கியமான பகுதியான கிரேக்க நாட்டையும், பெலோபென்னஸ்⁷ பகுதியையும் இணைக்கும், நான்கு மைல் அளவுள்ள, மிக முக்கியமான தகுதியைப் பெற்றிருந்தது.” எப்படி அத்தேனே பட்டணம் கற்பதில் பேர் பெற்றது என்று அறியப்பட்டது போலவே, கொரிந்து பட்டணம் வியாபாரத்தில் பேர் பெற்றது என்று அறியப்பட்டது.

அதன் அமைப்பானது இராணுவம் மற்றும் வியாபாரத்திற்கு ஏற்ற இடத்தில் அமைந்திருந்தது. கொரிந்து, இத்தாலி மற்றும் ஆசியாவிற்கு இடையிலான நிலப்பரப்பையும் ... அதேபோல் 1.5 மைல் வடக்கில் இருந்த வீச்சாயியமூக்கும் மற்றும் 5.1 மைல் கிழக்கேயிருந்த சென்சேரி துறைமுகங்களுக்கு இடையே நடந்த போக்குவரத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டிருந்தது.

... முதலாம் நூற்றாண்டில், கிரேக்க நாட்டின் தென் பகுதியில் வியாபார விஷயத்தில் முன்னோடிப் பட்டணமாக கொரிந்து சிறந்து விளங்கியது ... அது இருபெரும் நிலப்பரப்பின் சந்திப்பில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஓட்டப் பந்தய விளையாட்டுப்போட்டிக்கு ஊக்கமளித்தது. அவை இஸ்துமேயன் விளையாட்டுக்கள் என்று அழைக்கப்பட்டது. அவை ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்த இரண்டாவது போட்டியாக அது கருதப்பட்டது.⁸

கிரேக்க நகரமாகிய கொரிந்து பட்டணம் கி.மு. 146ல் ரோமர்களால் அழிக்கப்பட்டது. கி.மு. 44ல் ஜூலியஸ் சீஸர் அதைத்திரும்ப உருவாக்கி ரோம காலனியாகக் கட்டினார். அதை “ரோமக் கலாச்சாரம், மதம், மொழி, அரசியல், போன்றவற்றை வளர்ப்பதற்காகவும், மற்றும் ரோமப்படையிலிருந்து ஓய்வு பெறுவோருக்கு நிலம் வழங்கவும் இந்த ரோமக் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன.”⁹ அந்தப் பட்டணம் திரும்பவும், உருவாக்கப்பட்டபோது, ஓய்வு பெற்ற ரோம இராணுவ வீரர்கள் மறுகுடியிருப்பிற்கு மட்டுமல்லாது, மறுகுடியிருப்பிற்கு ரோமாபுரியிலிருந்து யூதர்களால் விடுதலையாக்கப்பட்ட அடிமைகள் ரோம சாம்ராஜ்யமெங்குமிருந்து வந்த அகதிகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டது.

பழைய கொரிந்து பட்டணம் ஒழுக்கமற்ற தன்மைக்கு பெயர் பெற்றது: பூர்வாங்கத் தகவல்படி, “கொரிந்து பட்டண வாசியாவது” என்பது “வேசித்தனம் செய்ய” என்றும், ஒரு “கொரிந்துபட்டண பெண்” என்றால் “விபச்சாரி” என்றும் அர்த்தம் கொண்டது என்றும் கூறுவர்.¹⁰ ஆசிரியர்கள் குறிப்பிடுகிற இந்த

கொடிய பட்டணம், புதிய ஏற்பாட்டுக் காலத்தில் அழிவுண்டு மறுபடியும் கட்டப்பட்டிருந்தது. பவுல் பிரசங்கித்த இந்தப் பட்டணத்தில் மேலே குறிப்பிட்ட குறைகள் காணப்படவில்லை என்று நியாயப்படுத்தமுடியாது. “ஆகிலும் வழக்கத்துக்கு மாறாக புதிதாகக் கட்டப்பட்ட கொரிந்து பட்டணத்து மக்கள் ஒழுக்கரீதியான நேர்மைக்கு முன் மாதிரியாகத் திகழ்ந்தனர் (காண்க 1 கொரிந்தியர் 6:12).”¹¹

கொரிந்துவிலிருந்த சபை

கொரிந்து பட்டணத்து சபை பவுலின் இரண்டாவது சவிசேஷப் பயணத்தின் போது ஸ்தாபிக்கப்பட்டது. லூக்காவை பிலிப்பியிலும் (நடபடிகள் 17:1),¹² சீலாவையும் தீமோத்தேயுவையும் பெரோயாவிலும் (நடபடிகள் 17:13, 14) விட்டு வந்த பவுல், தனியாக அந்தேனே பட்டணத்துக்குப் போனார். அத்தேனேயில் பிரசங்கித்துவிட்டு (நடபடிகள் 17:16-33), பின்னர் கொரிந்து பட்டணத்துக்குப் போனார் (நடபடிகள் 18:1). அங்கே அவர் யூதராகிய ஆக்கில்லா பிரிஸ்கில்லார் உடன் தங்கி கூடாரம் பண்ணும் தொழிலைச் செய்து தனக்கான வருமானத்தை ஈட்டிக் கொண்டே, சவிசேஷத்தையும் பரப்பினார் (18:2-4). மக்கதோனியாவிலிருந்து சீலாவும், தீமோத்தேயுவும் வந்தபொழுது, பவுல் தனது கூடாரம் பண்ணும் தொழிலை விட்டுவிட்டு, பிரசங்கிக்கவும் போதிக்கவும் அதிக நேரம், செலவு பண்ணினார் (நடபடிகள் 18:5), மக்கதோனியாவிலிருந்த சபைகளிலிருந்து இவருக்கான உதவிகளைப் பெற்றுக் கொண்டார் (காண்க 2 கொரிந்தியர் 11:9; பிலிப்பியர் 4:15, 16). பவுலின் பிரசங்கம் மிகவும் வல்லமையுள்ளதாய் இருந்ததின் விளைவாக ஜெப ஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு மனமாற்றம் அடைந்தார். கொரிந்துவில் “அநேகரும் மனமாற்றமடைந்தனர் மற்றும் சவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்” (நடபடிகள் 18:8).

இருந்தும், பவுல் பயத்தோடே அங்கே தங்கியிருந்தார். “அல்லாமலும் நான் பலவீனத்தோடும், பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன்” என்று பின்னாளில் எழுதினார் (1 கொரிந்தியர் 2:3). தீங்கு செய்யும்படி ஒருவனும் அவர் மேல் கைபோடுவதில்லை என்றும், “இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு” என்றும் கர்த்தர் அவருக்கு உறுதியளித்தார் (நடபடிகள் 18:9, 10). பவுலின் இருதயத்தில் உறுதிக்கொண்டு, யூதர்களின் எதிர்ப்பைத்தாண்டி, கொரிந்துபட்டணத்தில் தங்கி ஒரு வருஷம் ஆறுமாதம் தொடர்ந்து ஊழியம் செய்தார் (நடபடிகள் 18:1, 11, 18). அதற்குப் பிறகு எபேசு வழியாக சீரியாவிலுள்ள அந்தியோகியாவுக்குத் திரும்பி வந்தார். அங்கு பிரிஸ்கில்லாள் மற்றும் ஆக்கில்லாவிடம் தான் மீண்டும் வருவதாக உறுதியளித்து, அவர்களை விட்டுப் பிரிந்தார் (நடபடிகள் 18:18-21). தொடர்ந்து செசரியாவுக்குப்போய், அங்கே தனது இரண்டாவது சவிசேஷப் பயணத்தைநிறைவு செய்தார் (நடபடிகள் 18:22).

பவுலின் காலம்

பவுல் கொரிந்து பட்டணத்தில் ஊழியம் செய்த காலம், “அகாயா நாட்டுக்கு கல்லியோன் அதிபதியாயிருந்த காலத்தை வைத்து கணக்கிடலாம்”

(நடபடிகள் 18:12). சமய சார்பற்ற பதிவேடுகளின்படி, கி.பி. 50, 51ல் கல்லியோன் அதிபதியாக்கப்பட்டான்.¹³ எனவே கி.பி. 50-52¹⁴ ஆண்டில் பவுல் கொரிந்து பட்டணத்தில் ஊழியம் செய்தார்.

பவுல் தனது மூன்றாவது ஊழியப் பயணத்தின் பெரும் பகுதியை எபேசு பட்டணத்தில் செய்தார், தமது இரண்டாவது ஊழிய பயணத்தின் நிறைவு நேரத்தில், எபேசு பட்டணத்தாருக்கு உறுதியளித்த விதமாக (நடபடிகள் 18:21) எபேசுவில் பவுல் செய்த ஊழியத்தைக் குறித்து குறிப்பிடுமூன், நடபடிகள் அப்பொல்லோவின் செயல்பாடுகளை விவரித்து கூறுகிறது. “அலெக்ஸாந்திரியா பட்டணத்தில் பிறந்தவனும், சாதாரியவானும், வேதாகமங்களில் வல்லவனுமான” அவன் கர்த்தருடைய மார்க்கத்தில் உபதேசிக்கப்பட்டு “யோவான் கொடுத்த ஞானநானத்தை மாத்திரம் அறிந்தவனாயிருந்து இயேசுக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்” போதகம் பண்ணிக் கொண்டு வந்தான் (நடபடிகள் 18:24, 25). எபேசு பட்டணத்து ஜெப ஆலயத்தில் அப்பொல்லோ பேசினார், “ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாரும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக் கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிகத்திட்டமாய் அவனுக்கு விவரித்துக் காண்பித்தார்கள்” (நடபடிகள் 18:26). எபேசு பட்டணத்துச் சகோதரர்களின் (நடபடிகள் 18:27, 28) ஆசீர்வாதத்துடன் அங்கிருந்து அப்பொல்லோ அகாயாவுக்கு குறிப்பாக கொரிந்து பட்டணத்திற்கு போனான், கொரிந்து பட்டணத்தில் அவன் செய்த ஊழியம் 1 கொரிந்தியர் 1:12; 3:6; 4:6ல் குறிப்பிடப்பட்டுள்ளது. பவுல் கொரிந்தியருக்கு முதலாம் நிருபம் எழுதிய காலத்தில் அவன் கொரிந்து பட்டணத்தில் இருக்கவில்லை (16:12 காண்க).

பவுல் எபேசு பட்டணத்தில் தங்கியிருந்த மூன்றாண்டுகளின் இறுதியில் (நடபடிகள் 20:31), கொரிந்து சபையாருக்கு நிருபத்தை எழுதினார் (1 கொரிந்தியர் 16:8). எபேசுவில் தனது ஊழியத்துக்குப் பின்பு அவர் எருசலேமிலிருந்த பரிசுத்தவான்களுக்கு தர்மப் பணத்தைச் சேகரித்துக் கொண்டிருந்தார் (1 கொரிந்தியர் 16:1, 2). பவுல் 2 கொரிந்தியரிலும் (அதிகாரம் 8; 9) ரோமர் நிருபத்திலும் (15:25-28) இந்த உபகாரத்தைக் குறித்துப் பேசியிருக்கிறார், மேலும் பேலிக்ஸ் முன்பாக நின்று கொண்டிருந்தபோது (நடபடிகள் 24:17ல்) இதைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஆக, கி.பி. 50லிருந்து 52 வரை கொரிந்து பட்டணத்தில் இருந்த பிறகு, எபேசு பட்டணத்தில் மூன்றாண்டுகளின் பெரும்பகுதியை ஊழியத்திற்கென செலவிட்ட பிறகு மூன்றாம் சவிசேஷப் பயணத்தின் போது, எபேசு பட்டணத்திலிருந்து பவுல், கி.பி. 55ல்¹⁵ கொரிந்தியர் முதலாம் நிருபத்தை எழுதினார்.

பவுல் இதற்கு முன்பாகவும் கொரிந்து சகோதரர்களுக்கு ஒரு நிருபத்தை எழுதியிருந்தார் (1 கொரிந்தியர் 5:9). 1 கொரிந்தியர் நிருபத்தை எழுதிய சில மாதங்களில் 2 கொரிந்தியர் நிருபத்தையும் எழுதினார். 1, 2 கொரிந்தியருக்கு இடையிலேயும் ஒரு நிருபத்தை எழுதியிருக்க வாய்ப்பிருக்கிறது அந்த இடைப்பட்ட நிருபத்தின் விளைவாக அவர்கள் தேவனுக்குக்கேற்றத் துக்கமடைந்தனர் என்று கூறப்படுகிறது (2 கொரிந்தியர் 7:8).¹⁶ ஆக மொத்தத்தில், பாதுகாத்து வைக்கப்பட்ட 1, 2 கொரிந்தியர் என்ற புத்தகங்களையும் சேர்த்து, கொரிந்து சபையாருக்கு பவுல் நான்கு நிருபங்களை எழுதியிருக்கலாம்.¹⁷

நிகழ்ச்சி

பவுல் ஏன், என்ன, எப்பொழுது எழுதினார்?

வரலாற்றுச் சூழல்கள்

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் நிருபம் மூன்று விஷயங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது: (1) குலோவியாளின் வீட்டார் கொரிந்து பட்டணத்திலிருந்து பவுலிடத்தில் நேரில் வந்தோ அல்லது எழுதியோ சபையிலிருந்து பிரிவினைகள் பற்றி அறிவித்திருந்தனர் (1 கொரிந்தியர் 1:11). (2) கொரிந்துவிலிருந்து வந்த மூன்று மனுஷர்களாகிய - ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு ஆகியோர் (16:17) - சபையார் பவுலிடம் அநேகக் காரியங்களைக் குறித்து கருத்தைக் கேட்கும்படி கொடுத்தனுப்பிய கடிதத்தை கொண்டு வந்தது (7:1). (3) எருசலேம் சபையிலிருந்து ஏழைக் கிறிஸ்தவர்களுக்காக சேர்க்கப்படும் தருமக் காரியங்களில் சபையார் தங்கள் பங்களிப்பைச் செய்யவும், பவுல் அவர்களைச் சந்திப்பதாக திட்டமிட்டிருப்பதை அவர்களுக்குத் தெரியப்பண்ணும்படி விரும்பினார் என்பதுமே (4:18-21; 16:1-9).

மனோரீதியான பிரச்சனைகளுக்குத் தீர்வு

முதலாம் கொரிந்தியர் நிருபம் எழுதும்போது அப்போஸ்தலனாகிய பவுலுக்கும் கொரிந்து பட்டணத்து சபைக்குமிடையே இருந்த உறவுமுறை என்ன? பவுல் அந்த காலத்தில் அந்தச் சபையைக் குறித்து கொண்டிருந்த கருத்து எப்படிப்பட்டது? மற்றும் அவர்கள் அவரைக் குறித்து எப்படி உணர்ந்தார்கள்?

2 கொரிந்தியர் நிருபத்தை எழுதியபோது, பவுலின் அதிகாரத்தைக் குறித்து கேள்விகளை எழுப்பியும், தங்களால் முடிந்தளவு அவரை மட்டுப் படுத்தியும் பேசுகிற எதிர்ப்பாளர்களை கடுமையாகக் கடிந்து கொண்டு எழுதினார். ஆயினும் 1 கொரிந்தியர் புத்தகத்தை எழுதிய வார்த்தைகளில் எவ்வித பகையும் காணப்படவில்லை. அந்தக் கிறிஸ்தவர்களை பகைவர்களாகக் கருதாமல், சவிசேஷத்திற்குள் தன்னை அவர்களின் தகப்பனாகவும், அவர்களைத் “தனக்குப் பிரியமான பிள்ளைகள்” என்ற கருத்தில் எண்ணத்தில் எழுதினார். அவர்களை “வெட்கப்படுத்தும்படி” எழுதாமல், அவர்களுக்குப் புத்திசொல்லும்படியாகவும் “அறிவை உணர்த்தும்படியும்” எழுதினார் (4:14-16). ஒரு நல்ல தகப்பனாக சில வழிகளில் புகழவும், மற்ற விஷயங்களில் தான் அவர்களைப் புகழ இயலவில்லை என்றும் கண்டார் (11:2, 17, 22). பவுல் அன்பு காட்டுபவராகவும் (16:24) “சகோதரரே” என்றும் (1:10) “பிரியமுள்ளவர்களே” என்றும் (10:14) “பிரியமுள்ள சகோதரே” என்றும் (15:58) குறிப்பிட்டு எழுதினாலும் சபையிலிருந்து ஒழுக்கக் குறைவானவைகளையும் உபதேச பிரச்சனைகளையும் சரி செய்யும் முயற்சியில் நிருபத்தின் பெரும் பகுதியில் கூறியிருந்தார். இருப்பினும், கிறிஸ்தவத்தின் பிரதான உபதேசக் கோட்பாடுகளை கொரிந்து சபையினர் தொடர்ந்து கைக்கொள்வதை பவுல் புரிந்து கொண்டிருந்தார் (11:2; 15:1, 2).

ஒருவருக்கு ஒருவர் விரோதமாக இறுமாப்பாய் இருப்பது வெளிப்படையான ஒரு முக்கிய பிரச்சனையாக இருந்தது. அடிப்படை பிரச்சனையாகிய இறுமாப்பு மற்றவர்களையும் தொற்றிக் கொள்ளச் செய்ததைக் கண்கூடாகக் காணமுடிந்தது (உதாரணமாக, 4:6, 7; 5:2; 8:1, 2; 13:4 ஆகிய வசனங்களைக் காண்க).

கொரிந்தியர்களின் உயர்வான சமுதாய நிலை (தவறாக வழிநடத்தப் பட்டதால்) அவர்களின் ஞானம், ஐசுவரியம் (4:7, 8ஐக் காண்க), பொறுமை மார்க்க ரீதியான அறிவும், ஆவிக்குரிய வரங்களும் கூட இறுமாப்படைய காரணமாக இருந்தது. இந்த இறுமாப்பே பவுலை நோக்கி நியாயந்தீர்க்கும் எண்ணப்போக்கில் வெளிப்பட்டிருக்கலாம் (4:3-5) பவுலின் அதிகாரத்துவத்தை அவமதிக்கும்விதத்தில் (4:18-21). “தங்கள் சொந்த வழியிலேயே செல்ல” தீர்மானித்த சபையாரில் வெளிப்பட்டிருக்கலாம். இவர்களின் இந்த மனப்போக்கை கண்டித்துப் பேசிய பவுல், பிற சபைகளுக்குப் பெரும்பாலும் பொருந்தும் என்பதைச் சுட்டிக் காட்டினார் (4:17; 7:17; 14:33; 16:1, 2 ஐக் காண்க). பவுல் தனது போதகத்தை சபையார் பின்பற்ற வேண்டுமென வெளிப்படையாக எதிர்பார்த்தார்.

நோக்கமும் மையக்கருத்தும்

1 கொரிந்தியர் புத்தகத்தின் முக்கிய நோக்கங்களாவன (1) சபையார் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தல், (2) உள்ளூர் சபையிலிருந்த பிரச்சனைகளை சரிசெய்தல், மற்றும் (3) எருசலேமிலிருந்த ஏழைபரிசுத்தவான்களுக்கு உதவும் பொருட்டு அங்கத்தினர்கள் கொடுக்கத்தக்கதாக அவர்களை ஆயத்தப்படுத்துதல். 1 கொரிந்தியர் புத்தகத்தின் மையக்கருத்து “குழம்பமடைந்த சபைக்கு தேவனுடைய தீர்வு என்று அடையாளப்படுத்தலாம்.”

பொருளடக்கம்

ஒன்று கொரிந்தியர் புத்தகம் பவுல் விவாதித்த தலைப்புகளையும் பிரச்சனைகளையும் கொண்டு தொகுக்கப்பட்டது. இவை கிடைக்கப்பட்ட தகவல்கள் மற்றும் வகைகளைப் பொறுத்து கிரமமாக எழுதப்பட்டது. அவைகளை பின்வரும் விரிவான ஐந்து பாகங்களாகப் பகுக்கலாம்:

(1) கொரிந்துவில் இருந்த அஞ்ஞானச்சூழல்களோடு தொடர்பு கொண்டிருந்த பிரச்சனைகள்: சாதுரியமான பேச்சுகளால் உயர்வாகத் தங்களை மதிப்பீடு செய்து கொண்ட மனப்பான்மை, ஞானம், ஒழுக்கமின்மை அவர்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தியது (1:10-6:20).

(2) கிறிஸ்தவத்துக்கும் அஞ்ஞான விக்கிரக வணக்கத்துக்கும் உள்ள தொடர்பு குறித்த கொரிந்தியரின் கேள்விகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்: விவாகத்தைக் குறித்த சில கேள்விகளும், வேறு சில விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளை புசிக்கின்ற விஷயத்தில் கிறிஸ்தவர்களின் எதிர்ச் செயல் குறித்த கேள்விகளும் (7:1-11:1).

(3) கிறிஸ்தவர்களின் வெளிப்படையான ஆராதித்தல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்: ஸ்திரீகள் தங்கள் தலைகளில் முக்காடிட்டுக் கொள்வதையும், கர்த்தருடைய பந்தியில் சரியான முறையில் பங்கு பெறுவதையும் குறித்து விளக்கம் (11:2-34). ஆவிக்குரிய வரங்களைக் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலும் கொடுக்கப்பட்டது (12:1-14:40).

(4) கிறிஸ்தவ உபதேசக் கோட்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் - குறிப்பாக உயிர்த்தெழுதலைக் குறித்த போதனை (15:1-58).

(5) கிறிஸ்தவ நடைமுறைச் செயல் பற்றிய ஒரு கேள்வி - எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்கு சேர்க்கப்படும் தரும்ப் பணம் (16:1-9).

குறிப்புகள்

¹“மார்க்க சுதந்திரவாளிகள்” என்போர் தாங்கள் அதிகமாய்க் கற்றறிந்த நிபுணர்கள் என்று கருதிக் கொண்டவர்கள். திருமறை ஏவப்பட்டு எழுதப்பட்டதை சந்தேகிக்கும் இவர்கள், கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை, கன்னிகையினிடத்தில் பிறப்பு, அற்புதங்களின் மெய்கள், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் போன்ற அநேக அடிப்படைக் கோட்பாடுகளைக் குறித்து கேள்வி எழுப்பும் கூட்டம். S. J. ஹோல்பம்ன் என்பவர் “பவுல்தான் 1 கொரிந்தியர் புத்தகத்தின் ஆசிரியர் என்பதில் ஒருபோதும் வாக்குவாதம் ஏற்பட்டதில்லை என்பதுதான் உண்மை” என்று எழுதி, பவுல்தான் எழுதினார் என்பதற்கான ஆதாரங்கள் 90-ம் ஆண்டுகளிலிருந்து இரண்டாம் நூற்றாண்டின் பத்தாம் ஆண்டுவரை அறியப்பட்டிருந்தது. (S. J. Hafemann, “Corinthians, Letters to the,” in *Dictionary of Paul and His Letters*, ed. Gerald F. Hawthorne and Ralph P. Martin [Downers Grove, Ill.: InterVarsity Press, 1993], 175.)
²நடபடிகள் 22:6-21; 26:1-18 ஐக் காண்க. ³ரோமர் 1:1; 2 கொரிந்தியர் 1:1; கலாத்தியர் 1:1; எபேசியர் 1:1; கொலோசெயர் 1:1; 1 தீமோத்தேயு 1:1; 2 தீமோத்தேயு 1:1; தீத்து 1:1. 2 கொரிந்தியர் புத்தகத்தை எழுதியதில் அப்போஸ்தலத் தகுதியை வாதிட்டு நிரூபிப்பதே பவுலின் நோக்கமாயிருந்தது. “W. E. Vine, Merrill F. Unger, and William White, Jr., “Apostle, Apostleship,” in *Vine’s Complete Expository Dictionary of Old and New Testament Words* (Nashville: Thomas Nelson Publishers, 1985), 30. வழக்கமாக புதிய ஏற்பாட்டில் “அப்போஸ்தலன்” எனும் பதம் இயேசுவால் நேரடியாகத் தெரிந்து கொள்ளப்பட்ட பன்னிரண்டு பிரதான அப்போஸ்தலர்களையே குறிக்கும். இதில் யூதால் இறந்த பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தேயு மற்றும் பவுல் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள்; ஆகிலும், ஒரு ஊழியத்தினிமித்தம் அனுப்பப்பட்ட சராசரி கிறிஸ்தவர்களையும் குறிப்பிடுகிற ஒரு பரந்த பொருளையுடைய வார்த்தை இது. நடபடிகள் 14:4, 14; ரோமர் 16:7ஐக் காண்க. பிலிப்பியர் 2:25ல் அப்போஸ்தலர் எனும் பதம் “ஸ்தானாபதி” என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ⁵நடபடிகள் 26:17, 18; கலாத்தியர் 2:7-9, காண்க. ⁶2 கொரிந்தியர் 11:5; 12:12 ஐக் காண்க. ⁷James Hastings, “Corinth,” in *Dictionary of the Bible*, rev. and ed. Frederick C. Grant and H. H. Rowley (New York: Charles Scribner’s Sons, 1963), 176. “பெலோ பொன்னஸ்” என்பது கிரேக்கத்தின் தென் கோடியில் உள்ள மலைப்பாங்கான பகுதியுடன் இணையும் பெரும் நிலப் பகுதியில் கொரிந்து பட்டணம் அமைந்துள்ளது. ⁸Hafemann, 172. ⁹Richard E. Oster, Jr., *1 Corinthians*, The College Press NIV Commentary (Joplin, Mo.: College Press Publishing Co., 1995), 16. ¹⁰D. A. Carson, Douglas J. Moo, and Leon Morris, *An Introduction to the New Testament* (Grand Rapids, Mich.: Zondervan Publishing House, 1992), 263.

¹¹Ibid. ¹²At this point in Luke’s account, the narrative switches from first person (“we”; 16:11, 13, 16) to third person (“they”). ¹³Scott Nash, “Gallio,” in *Eerdmans Dictionary of the Bible*, ed. David Noel Freedman (Grand Rapids, Mich.: Wm. B. Eerdmans Publishing Co., 2000), 481. ¹⁴F. F. Bruce, *Paul - Apostle of the Heart Set Free* (Grand Rapids, Mich.: Wm. B. Eerdmans Publishing Co., 1977), 475. இதின் நாள் வரிசைக் குறிப்பு அட்டவணையில் இந்தத் தேதிதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. ¹⁵Oster, 15. ஒஸ்டர். 1 கொரிந்தியர் நிருபம் கி.பி. 54ல் எழுதப்பட்டதாகத் தேதிகள் கொடுக்கப்பட்டது (H. Wayne House, *Chronological and Background Charts of the New Testament* [Grand Rapids, Mich.: Zondervan Publishing House, 1981], 16). கி.பி. 57 ஐக் குறிப்பிடுகிறது (D. Edmond Hiebert, *An Introduction to the Pauline Epistles* [Chicago: Moody Press, 1954], 113). ¹⁶சிலர் 2 கொரிந்தியர் 7:8 வசனம், 1 கொரிந்தியர் நிருபத்தைக் குறிப்பதாக நம்புகின்றனர்; இன்றைய பெரும்பாலான வேத வல்லுனர்கள் இன்று இல்லாத வேறொரு நிருபத்தைக் குறிப்பதாக நம்புகின்றனர்; சில வேளைகளில்

இந்த காணமற்போன நிருபம் “கண்ணீர் நிருபம்” அல்லது “கடினமான நிருபம்” என்று குறிப்பிடப்படுகிறது. ¹⁷நான்கு நிருபங்கள் “A கொரிந்தியர்” என்றும் (1 கொரிந்தியர் 5:9ல் பேசப்படும் நிருபம்); “B கொரிந்தியர்” (1 கொரிந்தியர்); “C கொரிந்தியர்” (2 கொரிந்தியர் 7:8 ஐக் குறிப்பிடுகிற நிருபம்; வசனங்கள் 9-12; 2:3, 4 காண்க); மற்றும் “D கொரிந்தியர்” (2 கொரிந்தியர்). (இதே போன்ற முறைப்படுத்துதல் Carson, Moo, மற்றும் Morris, 265-72ல் உபயோகிக்கப்பட்டிருக்கிறது.)